

15<sup>th</sup> November 2021

<b>BSE Limited,</b> Phiroze Jeejeebhoy Towers, Dalal Street Mumbai 400 001  <b>Scrip Code: 543232</b>	<b>National Stock Exchange of India Limited</b> Exchange Plaza, 5th floor, Plot No. C/1, G Block, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai 400 051  <b>Trading Symbol : CAMS</b>
--	--

Dear Sirs/Madam,

**Sub: Newspaper Publication - Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter and half year ended September 30, 2021**

**Reference:** Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations 2015


We wish to inform you that the Statement of Standalone and Consolidated Unaudited Financial Results for the quarter and half year ended September 30, 2021 was published in Mint and Makkal Kural on 15<sup>th</sup> November 2021.

We are enclosing herewith a copy of each of the publications.

We request you to kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,  
**For Computer Age Management Services Limited**



**G Manikandan**  
Company Secretary and Compliance Office

# US treasury mkt cracks as Fed begins pull back

Inflation rise upped yield on two-year Treasury notes by 10 basis points

Bloomberg  
feedback@livemint.com

Warning signs are starting to flash at the regulators of the \$22-trillion US Treasury market, which is being whipsawed by volatility just as the Federal Reserve begins pulling back from its \$80 billion-a-month buying spree.

Sparked by a report of surging inflation that led traders to move up the timetable for Fed's first rate increase, the yield on two-year Treasury notes rose nearly 10 basis points Wednesday, its biggest move since March 2020. It capped a period of extraordinary volatility that led to the rockiest 30-year bond auction in a decade and drove a gauge of market liquidity to its most troubled level since the meltdown soon after covid-19 hit the US.

The fissures are appearing just as the market overseers are set to convene virtually Wednesday for an annual event that's been held since 2015, a year after a 12-minute "flash rally" when yields crashed and rebounded with no apparent trigger. That's not supposed to happen in the world's biggest debt market. The agenda is to consider "proposals to improve overall market functioning and resilience".

The urgency may grow by then. The Fed, which has been steadily buying Treasuries since the onset of the pandemic nearly froze trading, is implementing plans to start scaling back its buying by \$10 billion a month. And while regulators are meeting, the Treasury Department will hold its monthly auction of 70-year bonds, providing a test of whether this week's 30-year sale was an anomaly or a sign that the market's ability to function smoothly may be imperiled as the central bank withdraws its support.



Fissures are appearing in the market just as its overseers are set to convene a virtual meeting on Wednesday for an annual event.

"The current structure enables the market to function well when volumes are running around average levels," said Peter Tchir, head of macro strategy at Academy Securities. "But it leads to these periods of large and aggressive moves that seem inexplicable relative to the data. It also makes it hard for asset managers to man-

age their risk."

That was on display this week, when Bloomberg's US Government Securities Liquidity Index—which measures how much yields diverge from a fair-value model—showed conditions were the worst since March 2020.

Yield anomalies in the pricing of Treasuries have broad effects as their yields are used to value global assets.

The Treasury's undersecretary for domestic finance, Nellie Liang, as well as its deputy assistant secretary, Brian Smith, will be part of the conference. Officials from the US central bank include New York Fed President John Williams and Lorie Logan, manager of the System Open Market Account at the reserve bank. Top officials from the Commodity Futures Trading Commission and the Securities and Exchange Commission will also take part in the webcast event.

## SCALING BACK

**THE Federal Reserve** is implementing plans to start scaling back its buying by \$10 billion a month.

**THE Treasury Department** will hold its monthly auction of 70-year bonds as regulators meet.

**ANOMALIES** in the pricing of Treasuries have broad effects as their yields are used to value global assets.

# Boeing hopes to fix 787 and 737 Max issues

Bloomberg  
feedback@livemint.com

Boeing Co. is on the verge of surmounting issues that have held back deliveries of its two most important aircraft, the 787 and the 737 Max, an executive said.

The planemaker is "getting close" to restarting deliveries of the 787, Hsane Mounir, senior vice president of commercial sales and marketing, said in Dubai ahead of an airshow that starts in the city on Sunday. The 787, known as the Dreamliner, is Boeing's most advanced wide-body built with composite materials.

Restarting Dreamliner deliveries, which have been halted for most of this year, is key to a financial turnaround at Boeing. But the planemaker must first address quality defects and win approval from regulators.

"We continue doing meticulous work every step of the way," Mounir said. "This is a case of Boeing being tough on Boeing. This is a case of us looking at every single aspect of the design and manufacture of the airplane making sure we're complying."

Boeing is also in discussions with Chinese regulators on re-certifying the single-aisle 737 Max workhorse, senior officials said. Following a successful test flight in August, Boeing expects to restart Max handovers during the first quarter, chief executive officer Dave Calhoun said last month.

China's Civil Aviation Administration has informed airlines it is satisfied design changes suggested by Boeing could address safety issues. Reuters reported on Sunday, citing a notice from the regulator.

# List of people who have walked on the Moon set to grow: Musk

Bloomberg  
feedback@livemint.com

Responding to another Twitter user on Sunday, Tesla Inc. chief executive Elon Musk said the list of people who have walked on the Moon will soon "grow much longer as humanity reaches new heights".

The original post lists astronauts that have reached



Elon Musk, AFP

and walked on the moon, including Neil Armstrong and

Engineer Gernan.

Musk is also the founder of SpaceX, which has emerged as a space leader, having launched at least 1,700 of its Starlink broadband satellites and shuttled astronauts to the international space station.

Musk had recently conducted a controversial poll on Twitter, asking voters whether he should sell 10% of his stake in the electric-vehicle company.

# Lockheed pitches for military solutions

Feedback@livemint.com  
NEW DELHI

American aerospace major Lockheed Martin on Sunday said it is ready to address India's requirements for new-age military solutions in the domains of land, sea, space, and cyber-world in sync with the robust framework of fast-expanding Indo-US strategic ties.

William Blair, the vice president and chief executive of Lockheed Martin's India operations, said the company is "well placed" to partner with Indian entities in areas of unmanned platforms, artificial intelligence, quantum computing and machine learning among others.

He also pitched Lockheed's F-21 aircraft, specifically configured to meet the IAF's needs, as the best option in the force's hunt for 114 combat jets.

Blair said the company will focus on the highest level of indigenization in the plane and set up a production facility in India for the export market as well if it gets the contract.

Lockheed has already tied up with the Tata group to manufacture the aircraft in India and promised not to sell the F-21 to any other country provided it secures the multi-billion dollar deal.

"We are already mobilizing actively through our joint ventures to establish capability and to start delivering in advance of requirements, just as we did in the case of the C-130J programme," Blair said.

"Simply put, it is actually going to meet and exceed the requirements as we believe in the highest level of indigenous content and the exclusive production-line will open up the greatest potential for exports. I think it is going to be unmatched," he added.

# Move over Shareholder Capitalism: Stakeholder primacy

15th November 2021

6:00pm to 7:00pm IST

#WWAF

Eminent Speakers



**Cyril Shroff**  
Managing Partner,  
Cyril Amarchand  
Mangaldas



**Amarjeet Singh**  
Executive Director,  
SEBI



**J N Gupta**  
Co-Founder & MD,  
Stakeholders  
Empowerment  
Services



**Shrija Agrawal**  
Executive Editor -  
HT Ideals, HT Digital  
(Moderator)

Register Now



www.livemint.com



Episode 11

Automation ANYWHERE | mint PRESENTS

WINNING WITH ANTI-FRAGILITY

SERIES KNOWLEDGE PARTNER  
civil amarchand mangaldas ahead of the curve

**vistara**  
Fly the new feeling

Fly to **Paris**  
on the #AirlinesIndiaTrusts, direct from Delhi.  
Return fares starting at ₹40,499 all-in\*

- Three cabin classes, including India's only Premium Economy
- Warm hospitality by cabin crew practicing COVID-19 safety protocols
- Delicious meals and premium beverages

airvistara.com  
BROUGHT TO YOU BY TATA AND SINGAPORE AIRLINES

**COMPUTER AGE MANAGEMENT SERVICES LIMITED**  
www.camsonline.com

India's largest registrar and transfer agent of mutual funds with an aggregate market share of approximately 70%

Statement of Unaudited Consolidated Financial Results For the Quarter & Half Year ended 30 September 2021

S. No.	Particulars	Quarter ended		Half Year ended		Year ended	
		30 Sep 2021	30 Jun 2021	30 Sep 2021	30 Sep 2020	31 Mar 2021	31 Mar 2020
1	Revenue from operations	22,759.56	20,117.63	17,114.43	42,877.19	31,976.97	70,549.58
2	Profit before tax from ordinary activities	3,246.93	3,489.08	6,639.80	18,149.01	11,738.62	27,445.31
3	Profit before tax (after extraordinary items)	9,646.83	8,489.08	6,639.80	18,149.01	11,738.62	27,445.31
4	Profit after tax	7,262.84	6,324.14	4,885.14	13,579.98	8,874.84	20,289.13
5	Total comprehensive income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	7,249.04	6,355.82	4,961.64	13,604.86	8,948.34	20,371.13
6	Paid-up share capital (par value of Rs. 10/- each fully paid)	4,882.55	4,882.55	4,876.68	4,882.55	4,876.68	4,879.70
7	Other equity						46,708.07
8	Earnings per share (par value of Rs. 10/- each)*						
1	Basic	14.86	12.95	10.03	27.81	18.18	42.08
2	Diluted	14.77	12.89	10.01	27.67	18.16	41.93

\* EPS is not annualized for the quarter and half-year ended periods.

Note:  
1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Bombay Stock Exchange of India i.e. www.bseindia.com, National Stock Exchange i.e. www.nseindia.com and the Company i.e. www.camsonline.com.  
2. Financial results of Computer Age Management Services Limited (standalone financial results)

S. No.	Particulars	Quarter ended		Half Year ended		Year ended	
		30 Sep 2021	30 Jun 2021	30 Sep 2021	30 Sep 2020	31 Mar 2021	31 Mar 2020
1	Revenue from operations	21,572.86	19,178.68	16,133.64	40,701.71	30,498.17	67,375.36
2	Profit before tax from ordinary activities	8,668.89	10,335.96	7,097.65	19,004.55	11,738.24	28,000.55
3	Profit before tax (after extraordinary items)	8,668.89	10,335.96	7,097.65	19,004.55	11,738.24	28,000.55
4	Profit after tax	6,524.24	8,392.37	5,521.56	14,916.61	9,148.12	21,897.38

For Computer Age Management Services Limited  
Sd/-  
Anu Kamani  
Managing Director

Place: Chennai  
Date: 15 November 2021

Visit [www.camsonline.com](http://www.camsonline.com) to experience our digital conveniences

Partners: CAMS, GoCAMS, digi-sip, CAMS Pay, CAMS Record, Dynamix, CAMS eSign

Registered Office: New No. 10, Old No. 176, M.G.R. Salai, Nungambakam, Chennai 600 034, Tamil Nadu, India.  
Tel: +91 44 2843 2770. Website: [www.camsonline.com](http://www.camsonline.com). Corporate Identity Number: L65910TN1989PLC015757

## கடலூர் அருகே விபரீதம்

## செல்பி எடுத்து குளித்து விளையாடிய போது வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் சடலங்கள் மீட்பு

கடலூர், நவ. 15- அருகே தென்பெண்ணையாற்றின் வெள்ள நீரில் செல்பி எடுத்து குளித்து விளையாடிய போது அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன.

கடலூர் மாவட்டம் வழியாகப் பாயும் தென்பெண்ணையாற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் வெள்ளமாகச் செல்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வேடிக்கை பார்த்து வருகின்றனர். கடலூர் அருகிலுள்ள முள்ளிகிராமம் அருகே தென்பெண்ணை ஆற்றிலும் அந்த கிராமத்தின் குடும்பமாகச் சென்று வெள்ளத்தில் குளித்து, விளையாடியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும், செல்போனில் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்தும், நடனமாடியும் வீடியோ எடுத்துக் கொண்டும் இருந்தனர்.

அப்போது, முத்துலிங்கம் என்பவரது மகன் லோகேஷ்வரன் (18), அவரது உறவினரான நாகராஜ் என்பவரின் மகன் மாதவன் (21) இரட்டையரான அவரது சகோதரி மானவிகா (21) ஆகிய 3 பேரும் வெள்ள நீரில் இறங்கி குளித்துக் கொண்டு தங்களை செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரளவில் லோகேஷ்வரன் வெள்ள நீரில் இழுத்து செல்லப்பட்டார். அதைப் பார்த்த மாதவன் அவனை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரும் நீரில் இழுத்து செல்லப்பட்டார்.



அடித்துச் செல்லப்பட்ட மானவிகா, மாதவன், லோகேஷ்வரன்

இதைப் பார்த்த அவனது சகோதரி மானவிகா அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால் அவரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

## சுமலில் சிக்கினார்கள்

மணல் அப்பகுதியில், மணல் எடுக்கப்பட்டிருந்ததால் சில அடிகளில் அதிகப்படியான ஆழம் ஏற்பட்டு தண்ணீர் சுழலுடன் சென்றுள்ளது. இந்த சுழலில் 3 பேரும் சிக்கிக் கொண்டு மூழ்கினர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் 3 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த நெல்விக்குப்பம் தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த

முடிபுதரில் சிக்கிக் கொண்டிருந்த லோகேஷ்வரன் மற்றும் மானவிகா ஆகியோரின் உடல்களை சடலமாக மீட்கப்பட்டனர். மாதவனை தேடும் பணியை தொடர்ந்தனர். இந்நிலையில் மாதவனின் உடலும் மீட்கப்பட்டது.

இதில், மானவிகா ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், லோகேஷ்வரன் கல்லூரியில் முதலாமாண்டும் படித்து வந்தனர். மாதவன் கல்லூரிப் படிப்பை முடித்துள்ளார். இந்த சம்பவம் முள்ளிகிராமம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் 3 பேரும் கடைசியாக, மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொள்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜம்பலிங்கம் மெயின் ரோடு, ஜெ.ஆர் திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் தெரு, வெற்றி செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள எஸ்.ஜி.மெ.மோரியல் டிராஸ்ட் கப்பகத்தைச் சேர்ந்த ஆரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

## இந்தியாவிலேயே முதன்முறையாக

## பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சர்வீஸ்; விரைவில் உத்தரப்பிரதேசத்தில் அறிமுகம்

லக்னோ, நவ. 15- நாட்டிலேயே முதன்முறையாக உத்தரப் பசுக்களுக்கு அவற்றின் அவசர சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்படவுள்ளது.

"மோசமான நோய்களால் பாதிக்கப்பட்ட பசுக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் பசுக்களுக்கான இந்த ஆம்புலன்ஸ் சேவை. இதற்காக 515 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. இது ஒரு புதுமையான திட்டம். நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது" என்று கூறினார்

மாநில கால்நடை, மீன்வளத் துறை, பால்வளத் துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண். "இந்த சேவை 112 அவசரகால சேவையைப் போல் பசுக்களுக்கு பயன் தரும். ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு மட்டுகளைக் கூட பால் கொடுக்கும் அழைப்பு வந்த அடுத்த 15 முதல் 20 நிமிடங்களில் அவர்கள் தேவைப்படும் இடத்தில் இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது. இதற்காக லக்னோவில் ஒரு கால் சென்ட்டர்

தொடங்கப்படுகிறது" என்றார். அதேபோல் மாநிலத்தின் பசுக்களை பெருக்கும் திட்டமானது, இலவச உயர் தரவிந்ணுதிட்டம் மற்றும் எம்ப்ரியோ டிராஸ்ட்ஸ் போன்ற தொழில்நுட்பம் மூலம் மேன்மையடையும். எம்ப்ரியோ தொழில்நுட்பம் மூலம் மலட்டு மாடுகளைக் கூட பால் கொடுக்கும் மாடுகளாக மாற்ற முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தின் 8 மாவட்டங்களில் (மதுரா உட்பட) இந்த முன்னோடித் திட்டம் துவங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

## காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நானா எடப்பாடி, ஓ.பி.எஸ். பார்க்கிறார்கள்

## மக்களை சந்தித்து ஆறுதல்; நிவாரண உதவி வழங்குகிறார்கள்

சென்னை, நவ. 15- மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட ஓ.பி.எஸ். செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நானா சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

இதுகுறித்து தலைமை சுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:- கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையினால் தமிழ்நாட்டில் பல பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமுகம் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பி.எஸ். செல்வம், சுமுகம் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அண்ணா தி.மு.க.வின் சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதே போல், டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய

மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை 16ந்தேதி (நானா) அன்று அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டு, அண்ணா தி.மு.க.வின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரணப் பொருட்கள் வழங்க உள்ளார்கள்.

சுற்றுப்பயண விவரம் வருமாறு:- நானா காலை 9 மணி அளவில் கடலூர் மாவட்டம் புவனகிரி டெல்டாவில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிதம்பரம் தொகுதி பூவாளையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். காலை 11 மணி அளவில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதி எருக்கூர், பூம்புகார் தொகுதி தரங்கம்பாளையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.

பகல் 1 மணி அளவில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் தொகுதி திருக்குவளை கருங்கண்ணியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.

3.30 மணி அளவில் திருவாரூர் மாவட்டம் திருத்தறைபுண்டி தொகுதி

ராயநல்லூர் கோட்டகம், புழுதிசூடி சிதம்பரம் கோட்டகத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.

மாலை 4.30 அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி, சொக்கநாலூர் புலியகுடியில் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள் என்று அண்ணா தி.மு.க. தலைமை சுமுகம் தெரிவித்துள்ளது.

## 8வது மொகா முகாமில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது

## சென்னையில் மட்டுமே ஒரு லட்சம் பேர்

சென்னை, நவ. 15 தமீழகத்தில் நடைபெற்ற 8வது மொகா தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமீழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தடுப்பூசிபோடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மொகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தமீழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12 தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ந் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ந் தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் மாதம் 3ந் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், 10ந் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், அக்டோபர் 23ந் தேதி நடைபெற்ற 8வது மொகா தடுப்பூசி முகாமில் 22.27 லட்சம் பேருக்கும், 30ந் தேதி 7வது கட்டமாக 32 ஆயிரம் இடங்களில் 17.14 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெய்த மழையால் கடந்த வாரம் மொகா தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து 2 வாரமாக சனிக்கிராம நடைபெற்ற மொகா கொரோனா தடுப்பூசி முகாம்

மீண்டும் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 8வது கட்ட மொகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தமீழகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் செயல்பட்டது. சுமார் 12 மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்த போதிலும், நேற்று நடைபெற்ற 8வது கட்ட மொகா தடுப்பூசி முகாமில் 16 லட்சத்து 32 ஆயிரத்து 498 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 809 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 10 லட்சத்து 87 ஆயிரத்து 689 பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.

சென்னையில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 286 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். அதில் 29 ஆயிரத்து 415 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 76 ஆயிரத்து 871 பேருக்கு 2வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதேபோல் கடலூரில் 94 ஆயிரத்து 718 பேருக்கும், கோவையில் 78 ஆயிரத்து 881 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால், இன்று தடுப்பூசி மையங்கள் செயல்படாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழக கவர்னர் ஆர். என். ரவி பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

## இந்தியாவில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா சிகிச்சையில் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர்

## சிகிச்சையில் 1 லட்சத்து 34 ஆயிரம் பேர்

புதுதெல்லி, நவ. 15- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக உள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 11 ஆயிரத்து 850 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 271 ஆக சரிந்தது. இன்று மேலும் குறைந்துள்ளது. இத்தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 536 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 125 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரேநாளில் 11,926 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38

லட்சத்து 49 ஆயிரத்து 785 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 17 மாதங்களில் குறைவான புதிதாக கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 112 கோடியே 34 லட்சத்து 30 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சத்து 20 ஆயிரத்து 119 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 25 கோடியே 40 லட்சத்து 9,067 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பில் இருந்து இதுவரை 22 கோடியே 96 லட்சத்து 61,001 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 51 லட்சத்து 14 ஆயிரத்து 949 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1 கோடியே 92 லட்சத்து 33 ஆயிரத்து 117 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறப்படவில்லை 77 ஆயிரத்து 470 பேரின் நிலைமை எண்ணிக்கை 470 உள்ளது.

## COMPUTER AGE MANAGEMENT SERVICES LIMITED

www.camsonline.com

India's largest registrar and transfer agent of mutual funds with an aggregate market share of approximately 70%



## Statement of Unaudited Consolidated Financial Results For the Quarter &amp; Half Year ended 30 September 2021

S. No.	Particulars	Quarter ended			Half Year ended		Year ended
		30 Sep 2021	30 June 2021	30 Sep 2020	30 Sep 2021	30 Sep 2020	
1	Revenue from operations	22,759.56	20,117.63	17,114.43	42,877.19	31,976.97	70,549.58
2	Profit before tax from ordinary activities	9,646.93	8,499.08	6,609.86	18,146.01	11,799.62	27,445.51
3	Profit after tax (after extraordinary items)	9,646.93	8,499.08	6,609.86	18,146.01	11,799.62	27,445.51
4	Profit after tax	7,255.84	6,324.14	4,895.14	13,579.98	8,874.64	20,529.13
5	Total comprehensive income for the period (comprising profit for the period after tax and other comprehensive income after tax)	7,249.04	6,355.82	4,991.64	13,604.86	8,948.34	20,571.13
6	Paid-up share capital (par value of Rs 10/- each fully paid)	4,882.55	4,882.55	4,878.68	4,882.55	4,878.68	4,879.10
7	Other equity						46,708.07
8	Earnings per share (par value of Rs 10/- each) *						
	1. Basic	14.86	12.95	10.03	27.81	18.19	42.08
	2. Diluted	14.77	12.89	10.01	27.67	18.16	41.93

\*EPS is not annualized for the quarter and half year ended periods.

1. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the websites of Bombay Stock Exchange of India i.e. www.bseindia.com, National Stock Exchange i.e. www.nseindia.com and the Company i.e. www.camsonline.com.

2. Financial results of Computer Age Management Services Limited (standalone financial results)

S. No.	Particulars	Quarter ended			Half Year ended		Year ended
		30 Sep 2021	30 June 2021	30 Sep 2020	30 Sep 2021	30 Sep 2020	
1	Revenue from operations	21,572.86	19,128.85	16,193.64	40,701.71	30,499.17	67,375.26
2	Profit before tax from ordinary activities	8,668.89	10,335.66	7,097.65	19,004.55	11,798.24	28,000.55
3	Profit after tax (after extraordinary items)	8,668.89	10,335.66	7,097.65	19,004.55	11,798.24	28,000.55
4	Profit after tax	6,524.24	8,392.37	5,521.56	14,916.61	9,148.12	21,897.28

For Computer Age Management Services Limited

Place : Chennai

Date : November 14, 2021

Visit www.camsonline.com to experience our digital conveniences



Registered Office: New No. 10, Old No. 178, M.G.R. Salai, Nungambakkam, Chennai 600 034, Tamil Nadu, India; Tel: +91 44 2843 2770; Website: www.camsonline.com; Corporate Identity Number: L65910TN1988PLC015757